




## சிதகம் குறைவு - குறைவு சிதகம்!




கீதா தர்மராஜன் / ஓவியம்: ஸும்தி



கதாவின் 300எம் திங்க்புக்





உலகத்தில் இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. அவை  
Aயும் Bயும் ஆகும். 1900ஆம் ஆண்டில் ஒவ்வொன்றிலும்  
16 குடும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும்  
20 ஏக்கர்கள் நிலம் இருந்தது.





அந்த இரு கிராமங்களும் சில முடிவுகளை எடுத்தன.

1. எந்தவொரு பெண்ணுக்கும் 20 வயதாகும் முன்பாகக் குழந்தை பிறக்கக்கூடாது.
2. ஒரு குடும்பத்திற்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்கவேண்டும்.
3. மகன்களுக்கும் மகள்களுக்கும் குடும்ப நிலத்தில் சரிசம பங்கு கிடைக்கும்.






ஒவ்வொரு 20 வருடத்திற்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் 2 குழந்தைகள் பிறக்கின்றனர்... அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள்... அவர்களுக்குத் திருமணமாகிறது... இன்று அந்த இரண்டு கிராமங்களில், ஒவ்வொன்றிலும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஏக்கர் நிலம் இருக்கிறது! போதுமான கைகள்! போதுமான நிலம்!



உலகத்தில் இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. அவை Cயும் Dயும் ஆகும். 1900ஆம் ஆண்டில் ஒவ்வொன்றிலும் 16 குடும்பங்கள் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஏக்கர்கள் நிலம் இருந்தது.



அந்த இரண்டு கிராமங்களும் ஒரு முடிவுக்கு வந்தன:

1. குழந்தைகள் கடவுள் அருளால் கிடைப்பவர்கள்; நாம் குழந்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது.
2. எல்லாப் பெண்களும் 18 வயதிலேயே திருமணம் செய்துகொள்ளலாம்.
3. ஒரு குடும்பத்திற்கு 4 குழந்தைகள் இருக்கலாம். இதனால் நிலத்தில் வேலை செய்ய அதிக ஆட்கள் கிடைப்பார்கள்.
4. மகன்களுக்கும் மகள்களுக்கும் குடும்ப நிலத்தில் பங்கு உண்டு.



20 வருடங்கள் ஆகும்போதெல்லாம், ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்து கொண்டார்கள்... இன்று அந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 496 குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2/3 ஏக்கர்களுக்கும் குறைவாகவே இருக்கின்றன.

நிறைய நிறைய கைகள்...  
ஆனால், நிலம் எங்கே?



**கீதா தர்மராஜன்:** குழந்தைகளுக்கான கதைகள் எழுதுவதை மிகவும் விரும்புவார். TARGET (செயல் இலக்கு) என்ற குழந்தைகளுக்கான இதழின் ஆசிரியர்களில் ஒருவர். மேலும், பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் இதழான பென்சில்வேனியா கெஸ்ட்டிலும் (The Pennsylvania Gazette) எழுதியவர் இலக்கியம் மற்றும் கல்விப் பணிகளில் குறிப்பிடத்தக்க சேவை செய்தமைக்காக இவருக்கு 2012 ஆம் ஆண்டு பெருமைமிகு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

**ஸும்தி:** தன்னுடைய ஓவியங்களால் கனவுகளை உயிர்ப்பிக்கும் அற்புதச் சித்திரக்கலைஞர். இளம் வாசகர்களுக்கான பல புத்தகங்களில் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

**ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தது:** லதா ராமக்கிருஷ்ணன்

# க KATHA

கதா பதிவு செய்யப்பட்ட, லாபநோக்கமற்ற அமைப்பு. 1988இல் துவங்கப்பட்டது. எழுத்தறிவிலிருந்து இலக்கியத்திற்குத் தொடரும் இயக்கத்தை சாத்தியமாக்குவதே எங்கள் நோக்கம்.

“இந்திய மணிமகுடத்திலிருக்கும் அருங்கல்வி முத்து கதா”

— Naoyuki Shinohara, Deputy Managing Director, IMF

நகரங்களில் நிலவும் சாதாரண, அசாதாரண துயரங்களைக் கையாளவும் சமாளிக்கவும் மேற்கொள்ளப்படும் படைப்பூக்க முன்முயற்சிகள் எல்லாவற்றுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது கதா.

— Charles Landry, *The Art of City Making*

கதாவுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அந்த அன்பும் அக்கறையுமே இத்தனை அற்புதச் சித்திரக்கதை நூல்களை கதா உருவாக்கக் காரணம்.

— Time Out

கதா நூல்களில் வரும் குழந்தைகள் செய்வதைப்போல் குழந்தைகளால் தங்கள் சமூகங்களில் நிலையான நிஜமான மாற்றத்தை செய்ய முடியும் என்ற சிந்தனையே கதாவனுடைய பணியை முன்னெடுத்துச் செல்கிறது.

— Papertigers



இந்த நூலின் முதல் பதிப்பு 2021இல் வெளியாகியது. காப்புரிமை © கதா, 1992, 2021 பிரதியின் காப்புரிமை © கீதா தர்மராஜன் சித்திரங்களுக்கான காப்புரிமை © கதா விலாசம்: A3, சர்வோதயா என்களேவ், ஸ்ரீ அரபிந்தோ மார்க் பது தில்லி - 110 017. தொலைபேசி : 91-11 4141 6600 , 4141 6610 மின்னஞ்சல்: editors@katha.org, இணையதளம்: www.katha.org

**எங்கள் குறிக்கோள்:** ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சிக்கும், அர்த்தத்திற்கும் நன்றாக படிக்க வேண்டும். கதா பதிவு செய்யப்பட்ட, லாபநோக்கமற்ற அமைப்பு. 1988இல் துவங்கப்பட்டது. எழுத்தறிவு முதல் இலக்கியம் வரையிலான திட்டங்களை செயல்படுத்துகிறோம். வாசிப்பினால் கிடைக்கும் ஆனந்தத்தை குழந்தைகளும் பெரியவர்களும் உணரச்செய்வதே எங்கள் நோக்கம். நாங்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுடன் பணியாற்றி அவர்களை தர நிலை வாசிப்புக்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த நூலின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. பதிப்பாளரின் எழுத்துபூர்வ முன் அனுமதி இன்றி இந்த நூலின் எந்தவொரு பகுதியும் எந்த வடிவத்திலும் மீள்பிரசுரம் செய்யப்படலாகாது; பயன்படுத்தப்படலாகாது. எங்கள் நூல்களின் விற்பனை மூலம் கிடைக்கும் நிகர லாபத்தில் 10% சமூகத்தின் அடித்தட்டிலுள்ள குழந்தைகளின் வாசிப்புக்கும், அவர்களுக்கான வாழ்நாள் முழுவதான கற்றல்சார் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.



குழந்தைகள் மேல் உள்ள அன்பும் அக்கறையுமே கதா நூல்கள் உருவாக்க காரணம். இந்தப் புத்தகங்கள் 5 முதல் 12 வயது வரையான குழந்தைகளுக்காக தனி கவனத்துடன் கதா குழுவினரால் உருவாக்கப்பட்டவை

எங்கள் குறிக்கோள்: ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சிக்கும், அர்த்தத்திற்கும் நன்றாக வாசிக்க வேண்டும் இது எங்கள் Un Textbook முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.

குழந்தைகளை சொற்களற்ற புத்தகங்களிலிருந்து 1200 சொற்கள் கொண்ட புத்தகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

3500 ஆண்டு கால இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் கதைகளும் கவிதைகளும்.

குழந்தைகளோடு சேர்ந்து இவற்றைப் படிப்பீர்கள். அவர்கள் உலகைக் கற்பனையால் வண்ணமயமாக்குங்கள்.

**300M CHALLENGE ! -** இணைந்துகொள்ளுங்கள் இன்றே! குழந்தைகளுக்கு சந்தோஷமாகவும் சுவாரசியமாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ள ஒரு புதிய உலகை உருவாக்குங்கள். இதில் இணைந்துகொள்ள : 300m@katha.org வாலண்டியராக பங்கெடுக்க தொடர்புகொள்ளவும்: volunteer@katha.org

ஐ.எல்.ஆர் நூலகம் தனித்துவமான புத்தகங்களின் தொகுப்பாகும். வாசிக்கத் தயங்கும் குழந்தைகளும் விரும்பி வாசிக்கத் தொடங்குவார்கள்! சுவாரசியமாக வாசிக்கப் பழகி வாசிப்பின் பல நிலைகளைக் கடந்து தேர்ச்சி பெறுவார்கள். சிறந்த உள்ளடக்கமும் அதற்கேற்றார்ப்போன்ற வடிவமைப்பும் கொண்ட புத்தகங்கள் வாசிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ள குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. இந்த நூலகம் இந்தியாவிலிருந்தும் உலக நாடுகளிலிருந்தும் பல அருமையான, தரமான இலக்கியப் படைப்புகளை சேகரித்து வைக்கிறது. எங்களுடைய புத்தகங்கள் கீதா தர்மராஜனின் Story Pedagogy 'கதை வழி கல்வி' என்ற தனிச்சிறப்பான கல்விமுறையை பின்பற்றுகிறது. இந்தக் கல்விமுறை முதல் தலைமுறை வாசகர்களுக்கு வாசிப்பின் ஆனந்தம் கிடைப்பதற்கான வழிகளை அறிமுகப்படுத்துகிறது.

**TADAA**  
மூலமாக :  
(Think, Ask, Discuss, Act and Achieve)  
யோசி  
கேள்  
விவாதி  
செய்  
சாதி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 a 300m thinkbook from Katha டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி




300 கதாவின் 300எம் திங்குபுக் டி




300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி




300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி



300 கதாவின் 300எம் திங்குபுக் டி

FOR OUR BOOKS

www.books.katha.org

கதைகளின் வழியே இந்தியாவின் பல்கலாச்சார அடையாளம் — The Pioneer

for children

ISBN-978-93-88284-81-3

9 789388 284813

www.katha.org

₹ xxx